பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், அவர்களின் பொருளாதாரம் மேம்பட, வாழ்வில் வசந்தம் ஏற்பட, விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்கள். அப்படி, ஐந்தாண்டுகளில் 60,000 விலையில்லா கறவை மாடுகளை வழங்குவதன்மூலம், பால் உற்பத்தியைப் பெருக்கவும் மற்றும் பால் பண்ணைத் தொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டம் வாயிலாக, சங்கங்களில் உள்ள நீண்டகால உறுப்பினர்கள் பயன் அடையும் வகையிலும் நபார்டு வங்கிமூலம் கறவை மாட்டுக் கடன் வழங்கப்படுகிறது.

4. வினா நேரம் முடிந்தவுடன் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப விரும்பும் உறுப்பினர்கள், பேரவைத் தலைவரின் அனுமதி பெற்று எழுப்புவது குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், கொஞ்ச நேரம் உட்காருங்கள்.

பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர்கள், Zero hour-இல் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நேரம் ஒதுக்குவதில்லை எனத் தெரிவித்து, இன்றைய தினம் வெளிநடப்புச் செய்து, வெளியே சென்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், அவர்கள் எழுதிக் கொடுத்துள்ள கவன ஈர்ப்பு பிரச்சினைகளைப் பேசுவதற்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்து வருகிறார் என்றும், அவர்களைப் பேச அனுமதிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் பேசுவதற்கு எல்லையும் இல்லை, வரம்பும் இல்லை என்றும், பேரவைத் தலைவர் இவற்றையெல்லாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறார் என்றும், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேட்டி அளித்துள்ளனர். மேலும், இன்று பேரவையில் பேரவைத் தலைவரை நோக்கி அவருடைய நடவடிக்கைக்குக் கேள்வி கேட்பதுபோல கைநீட்டிப் பேசியுள்ளனர். சட்டமன்றப் பேரவை விதிகளிலும் சரி, நாடாளுமன்ற விதிகளிலும் சரி, Zero hour என்று ஒன்று கிடையாது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் முடிந்தவுடன் தங்களுடைய தொகுதியில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து, ஏற்கெனவே பேரவைத் தலைவரிடம் அறிவிப்புக்

கொடுத்து, பேரவைத் தலைவர், சம்பந்தப்பட்ட அமைச்சர் விடையளிப்பதற்குத் தயாராக உள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, பேரவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று, பேரவையில் அப்பிரச்சினையை எழுப்புவது மரபு.

பிற்பகல் 1-15

ஆனால் திடீரென எழுந்து ஏற்கெனவே முன்னறிவிப்புக் கொடுக்காத அல்லது ஏற்கெனவே கொடுத்த அறிவிப்பு பேரவைத் தலைவரின் ஆய்வில் இருக்கும்போதே பிரச்சினையை அவையில் எழுப்புவது மரபல்ல. எனவே, இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சி உறுப்பினர் செல்வி கே. பாலபாரதி, இன்றையதினம் பேரவைத் தலைவரை அறையில் சந்தித்தபோது எந்தவொரு அறிவிப்பையும் எழுப்ப அனுமதி கோராமல், பேரவையில் எழுந்து வேண்டுமென்றே திட்டமிட்டு வந்து, ஒரு பிரச்சினையை எழுப்ப முற்பட்டபோது, பேரவைத் தலைவர் இதுகுறித்து தனது அறையில் வந்து கேட்கவும் என்று கூறிய பிறகும், அவர் பேரவைத் தலைவரின் ஆணையை மீறி அவரிடமே கை நீட்டி அவரைக் கேள்வி கேட்பது போல அவை மரபு விதிகளுக்கு மாறாக இன்று நடந்துகொண்டது, அவை மீறிய ஒரு செயலாகக் கருதலாம். எனவே, அவர்மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரலாம். இருந்தாலும் அவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடமாட்டார். ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியது வரும் என்ற எச்சரிக்கையோடு இம்முறை பெருந்தன்மையோடு மன்னித்துவிடலாம் என்பதனைப் பேரவைக்குத் தெரிவித்துக்கொள்ளலாம். செல்வி கே. பாலபாரதி ஒரு மூத்த உறுப்பினர். பேரவை விதிகள் நன்கு தெரிந்தவர். பேரவை மரபையும், கண்ணியத்தையும் நன்கு அறிந்தவர். அவர் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இப்பிரச்சினையை இத்துடன் முடிக்கிறேன்.

மாண்புமிகு பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள். (குறுக்கீடு) இதில் எல்லாம் விவாதம் கூடாது. தயவுசெய்து உட்காருங்கள்.